

S.P.APPARELS LTD.



Regd. Office: 39-A, Extension Street, Kaikattipudur, AVINASHI - 641 654, Tamil Nadu, India.

Phone: +91-4296-714000 E-mail: spindia@s-p-apparels.com Web: www.s-p-apparels.com CIN No.: L18101TZ2005PLC012295

Date: 05.02.2022

BSE Limited	National Stock Exchange of India Limited,
1st Floor, New Training Ring,	Exchange Plaza, 5th Floor,
Rotunda building, P.J.Tower,	Plot No.C/1, G Block,
Dalal Street, Fort,	Bandra - Kurla Complex, Bandra (E),
Mumbai - 400 001	Mumbai - 400 051
Stock Code: 540048	Stock Code : SPAL
Sub: Newspaper Advertisement of the	
Board Meeting	

Dear Sir/Madam,

In accordance with Regulation 47 of the SEBI (LODR) Regulations, 2015, enclosed herewith the newspaper publication of Notice of ensuing Board Meeting of the Company scheduled to be held on Friday 11th February 2022 published in Financial Express and Dhinamani newspapers on 05th February 2022.

This will also be made available on Company's website at www.spapparels.com

This is for your information and record.

Thanking You

For S.P.Apparels Limited

K.Vinodhini

Company Secretary and Compliance Officer

Encl: As above

FINANCIAL EXPRESS

RAMGOPAL POLYTEX LIMITED

CIN: L17110MH1981PLC024145 Website: www.ramgopalpolytex.com Email: rplcompliance@ramgopalpolytex.com, Tel: 022 22834838 Fax: 022 22851085 REGD. OFFICE: Greentex Clearing House, B-1,2 & 3, Gosrani Compound, Rehnal Village, Bhiwandi, Thane - 421302 CORP. OFFICE: 701, Tulsiani Chambers, Free Press Journal Marg, Nariman Point, Mumbai - 400021

Extract of Unaudited Financial Results for the Quarter and Nine Months ended 31" December, 2021

Sr. No.	Particulars	Quarter ended 31/12/2021	Quarter ended 31/12/2020	Nine Months ended 31/12/2021	Nine Months ended 31/12/2020
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited
1	Total Income from Operations	249.37	99.92	617.91	224.79
2	Net Profit/(Loss) for the period (before Tax, exceptional and/or Extraordinary items)	(8.61)	15.08	(5,97)	23.79
3	Net Profit/(Loss) for the period before Tax (after exceptional and/or Extraordinary items)	(8.61)	15.08	(5.97)	23.79
4	Net Profit/(Loss) for the period after Tax (after exceptional and/or Extraordinary items)	(8.61)	15.38	(5.97)	24.09
5	Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after Tax) and Other Comprehensive Income (after Tax)]	(8.74)	15.30	(14.63)	24.56
6	Paid up Equity Share Capital	1,439.63	1,439.63	1,439.63	1,439.63
7	Earnings Per Share (of Rs.10/- each)				
1	Basic and diluted (not annualised)	(0.06)	0.11	(0.04)	0.17

Note: The above is an extract of the detailed format of Unaudited Financial Results for the Quarter and nine months ended 31/12/2021 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results is available on the Stock Exchange website www.bseindia.com and on the Company's website www.ramgopalpolytex.com.

> For and on behalf of the Board of Directors of Ramgopal Polytex Limited

Place : Mumbai Date: 04" February, 2022

SANJAY JATIA Chairman & Managing Director (DIN: 00913405)



GOBIND SUGAR MILLS LIMITED

Regd. Office: Birla Mill Complex, P. O. Birla Lines, G T Road, Near Clock Tower, Kamla Nagar, North Delhi - 110007 Website: www.zuarisugar.com, email: ig.gsml@adventz.com Phone: +91-124-4827800, CIN: L15421DL1952PLC354222

Extract of Unaudited Financial Results for the guarter and nine months ended 31st December 2021

PARTICULARS		Quarter ended 31.12.2021	Nine Months Ended 31.12.2021	Quarter ended 31.12.2020	
		Unaudited	Unaudited	Unaudited	
1	Total Income from Operations	11,720.82	42,730.72	17,192.45	
2	Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	(2,032.56)	(9,139.87)	274.31	
3	Net Profit/(Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	(2,032.56)	(9,139.87)	(741.03)	
4	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	(1,520.96)	(6,839.36)	(554.52)	
5	Total Comprehensive Income for the period [(Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(1,520.12)	(6,836.97)	(544.31)	
6	Equity Share Capital	447.30	447.30	447.30	
7	Reserves (excluding Revaluation Reserves) as shown in the Audited Balance Sheet of previous year				
8	Earning Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations): 1. Basic 2. Diluted	(34.00) (34.00)	(152.90) (152.90)	(12.40) (12.40)	

Notes:

- The above is an extract of the detailed format of quarterly unaudited financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations. 2015. The full format of the said Results are available on website of Metropolitan Stock Exchange of India Ltd. (www.msei.in) and on the Company's website (www.zuarisugar.com).
- The figures of previous reported quarters/periods have been regrouped/reclassified wherever considered necessary in order to comply with financial reporting requirements
- 3. a. The Board of Directors of the Company, vide resolution dated 17 July 2020 has accorded its consent for Scheme of Amalgamation between Zuari Global Limited (the ultimate holding company), the Company and their respective shareholders and creditors ('Scheme'). The Company received the observation letter of Metropolitan Stock Exchange of India on 18 January 2021 and approved the revised Scheme in its Board of Directors meeting held on 05 February 2021. The resolution for approval of the Scheme has been approved by the Equity Shareholders and Secured Creditors in their respective meeting held on 30 April 2021 as ordered by Hon'ble National Company Law Tribunal, Delhi Bench (NCLT) dated 15 March 2021. Thereafter, the Company have filed second motion application on 18 May 2021 which was heard and the Order was pronounced by Hon'ble NCLT Delhi Bench on 23 July 2021. Due to rapid spread of Covid cases, NCLT Delhi decided to hear urgent matters only and the matter is now listed for final hearing with NCLT on 17 March 2022.
 - b. The Board of Directors of Zuari Global Limited have also accorded consent to the Scheme vide their resolution dated 17 July 2020 and the shareholders have also approved the Scheme in their meeting held on 12 October 2021. ZGL has filed its second motion application on 21 October 2021 with NCLT Mumbai and due to rapid spread of Covid cases, NCLT Mumbai has decided to hear urgent matters only and date for final hearing is awaited. The appointed date of Amalgamation as per scheme is 01 April 2020.

For and on behalf of the Board Gobind Sugar Mills Limited

Place: Gurugram, Haryana R S Raghavan Date: 03.02.2022

Managing Director

बैंक ऑफ़ इंडिया BOI

Head Office, Information Technology Department, Star House-2, 8th floor, C-4, G-Block Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai-400051, E-mail: Headoffice.it@bankofindia.co.in

REQUEST FOR PROPOSAL (RFP) for selection of service provider for DC site in co-hosting model

The captioned RFP is available on Bank's corporate website www.bankofindia.co.in under "Tender" section since 05.02.2022 Subsequent changes if any, will henceforth be uploaded only on the website. The last date of submission: 28.02.2022

DEEPAK SPINNERS LIMITED

Regd. Office: 121, Indl.Area, Baddi, Distt. Solan, H.P.-173205 CIN. L17111HP1982PLC016465

Phone No. 0172-2650973, 2650974; Email: usha@dsl-india.com; Website: www.dsl-india.com EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DEC, 2021

SI.	activities of the		uarter ende	d	Nine Months ended		Year ended
No.	Particulars	31.12.2021	30.09.2021	31.12.2020	31.12.2021	31.12.2020	31.03.2021
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
13	Total Income from Operations	14,998	16,050	11,988	39,318	28,654	39,843
2	Net Profit/ (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	1,424	1,540	1,240	3,662	840	2,125
3	Net Profit/ (Loss) for the period before tax (after Exceptional and /or Extraordinary items)	1,424	1,540	1,240	3,662	840	2,125
4	Net Profit' (Loss) for the period after tax (after Exceptional and /or Extraordinary items)	1,060	1,154	936	2,736	635	1,589
5	Total comprehensive income for the period (comprising profit or (loss) for the period (after tax) and other comprehensive income (after tax)	1,060	1,154	936	2,736	635	1,556
6	Equity Share Capital	719	719	719	719	719	719
7	Other Equity	5.4			8.0	-	15,183
8	Earnings Per Share (of Rs. 10/- each) Basic and Diluted (in Rs) - Not annualised	14.74	16.05	13.02	38.05	8.83	21.82

The above is an extract of the detailed format of Quarterly/ Nine Months Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Nine Months Financial Results are available on the website of the BSE Limited (www.bseindia.com) and on the website of the Company at the URL www.dslindia.com.

For and behalf of Board of Directors Place : Kolkata Chairman and Managing Director Date: 04.02.2022

GOENKA BUSINESS & FINANCE LIMITED Regd. Off.: 18, RabindraSarani,

Poddar Court, Gate No.4 2nd Floor, Room No.17, Kolkata-700001 Email ID.: goenkabusiness1987@gmail.com CIN:L67120WB1987PLC042960 NOTICE

Notice is hereby given that pursuant to

Regulation 29 of the Securities and Exchange Board of India Listing Regulations, 2015 a meeting of the Board of Directors of GOENKA BUSINESS & FINANCE LIMITED will be held at the Corporate office at Office No.9, Sadguru Complex, 4th Floor, Shivranjani Cross Road, Satellite, Ahmedabad -380015 of the Company on Monday, 14th February, 2022 at 05.00 P.M, to take on record the Unaudited financial result for the quarter and Nine Month ended 31st December, 2021. The Said Notice is also available at Company's Website www.goenkabusiness financelimited.in and Stock exchanges

For Goenka Business & Finance Limited Dharmik Solanki Place: Kolkata

www.msei.in

website at www.bseindia.com and

Company Secretary Dated- 04/02/2022

\$ 5.P.APPARELS LIMITED

Registered Office: 39-A, Extension Street, Kaikattipudur,

Avinashi 641654, Tirugur District, Tamilnadu Tel: +91 4296-714000, Website: www.spapparels.com

Email: csoffice@s-p-apparels.com

CIN: L18101TZ2005PLC012295

NOTICE

Pursuant to Regulation 47(1)(a) of the

Securities and Exchange Board of India

(Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015, Notice

is hereby given that a Meeting of Board

of Directors of the Company is scheduled

to be held on Friday, February 11th,

2022 via video conferencing, to inter-alia

consider, approve and take on record the

unaudited Standalone & Consolidated

Financial Results of the Company for the

For S.P.Apparels Limited

Company Secretary and

Compliance Officer

(₹ in Lakhs)

K. Vinodhin

Quarter ended 31st December, 2021.

Place:Avinashi

Date: 04th February, 2022

Place: Chennai

ICICI PRUDENTIAL TO MUTUAL FUND J'TARAKKI KAREIN!

ICICI Prudential Asset Management Company Limited

Corporate Identity Number: U99999DL1993PLC054135

Registered Office: 12th Floor, Narain Manzil, 23, Barakhamba Road, New Delhi - 110 001. Corporate Office: One BKC, 13th Floor, Bandra Kurla Complex, Mumbai - 400 051. Tel.: +91 22 2652 5000, Fax: +91 22 2652 8100, Website: www.iciciprumf.com, Email id: enquiry@icicipruamc.com

Central Service Office: 2nd Floor, Block B-2, Nirlon Knowledge Park, Western Express Highway, Goregaon (E), Mumbai - 400 063. Tel.: 022 2685 2000 Fax: 022 26868313

Notice to the Investors/Unit holders of ICICI Prudential Thematic Advantage Fund (FOF), ICICI Prudential Income Optimizer Fund (FOF) and ICICI Prudential Debt Management Fund (FOF) (the Schemes)

Notice is hereby given that ICICI Prudential Trust Limited, Trustee to ICICI Prudential Mutual Fund has approved the following distribution under Income Distribution cum capital withdrawal option (IDCW option) of the Schemes, subject to availability of distributable surplus on the record date i.e. on February 10, 2022*:

Name of the Schemes/Plans	Quantum of IDCW (₹ per unit) (Face value of ₹ 10/- each) ^{\$#}	NAV as on February 3, 2022 (₹ Per unit)
ICICI Prudential Thematic Advan-	tage Fund (FOF)	
IDCW	11.5000	132.3003
ICICI Prudential Income Optimize	er Fund (FOF)	
IDCW	3.7500	43.9758
Direct Plan - IDCW	3.7500	45.8489
ICICI Prudential Debt Manageme	nt Fund (FOF)	
IDCW	1.5000	35.2339
Direct Plan - IDCW	1.5000	36.5199

- \$ The distribution will be subject to the availability of distributable surplus and may be lower depending upon the extent of distributable surplus available on the record date under the IDCW option of the Schemes.
- # Subject to deduction of applicable statutory levy, if any
- or the immediately following Business Day, if that day is a Non Business Day.

The distribution with respect to IDCW will be done to all the unit holders/beneficial owners whose names appear in the register of unit holders/Statement of beneficial owners maintained by the Depositories, as applicable under the IDCW option of the Schemes, at the close of business hours on the record date.

It should be noted that pursuant to payment of IDCW, the NAV of the IDCW option of the Schemes would fall to the extent of payout and statutory levy (if applicable).

For ICICI Prudential Asset Management Company Limited

Place: Mumbai Date: February 4, 2022

Authorised Signatory

No. 004/02/2022

To know more, call 1800 222 999/1800 200 6666 or visit www.iciciprumf.com As part of the Go Green Initiative, investors are encouraged to register/update their e-mail id

and mobile number to support paper-less communications.

To increase awareness about Mutual Funds, we regularly conduct Investor Awareness Programs across the country. To know more about it, please visit https://www.iciciprumf.com or visit AMFI's website https://www.amfiindia.com

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.



THERMAX LIMITED

Sustainable Solutions In Energy & Environment

Statement of Unaudited Financial Results for the Quarter and Nine Months Ended December 31, 2021 (₹ in Crore) Consolidated

Sr. No.		Consolidated				
	Particulars	Quarter Ended Dec 31, 2021	Quarter Ended Dec 31, 2020	Nine Months Ended Dec 31, 2021		
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)		
1	Revenue from operations	1,614.73	1,410.59	4,136.41		
2	Profit before exceptional items, non controlling interest and tax*	108.04	141.09	278.59		
3	Exceptional Expenses		27.88			
4	Profit before non controlling interest and tax*	108.04	113.21	278.59		
5	Net Profit for the period*	79.45	83.26	209.77		
6	Total Comprehensive Income	77.80	91.28	208.29		
7	Equity Share Capital	22.52	22.52	22.52		
8	Earnings Per Share (of ₹2/- each)	7.06	7.39	18.63		
	Basic and Diluted (₹)	375007085		17001903769		

^{*}There are no extraordinary items in the periods disclosed above.

 The above is an extract of the detailed format of unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015, as amended. The full format of the unaudited financial results is available on the Stock Exchange websites (URL:www.nseindia.com, www.bseindia.com) and also on the Company's website (URL: www.Thermaxglobal.com) Key financial figures for Thermax Limited (Standalone) are as follows: 17 in Crore

	(< in Crore
Nin	e Months Ended
	Dec 31, 2021

(₹ in Crore)

(₹ in Crore)

Sr. No.	Particulars	Quarter Ended Dec 31, 2021	Quarter Ended Dec 31, 2020	Nine Months Ended Dec 31, 2021	
NO.		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	
1	Revenue from operations	1,017.16	903.25	2,734.19	
2	Profit before exceptional items	65.74	105.41	184.55	
3	Exceptional Expenses	14.00	90.49	14.00	
4	Profit before tax	51.74	14.92	170.55	
5	Net Profit for the period	39.22	(3.41)	129.64	
6	Total comprehensive income for the period	38.82	(3.52)	128.59	
7	Equity Share Capital	23.83	23.83	23.83	
8	Earnings Per Share (of ₹2/- each) Basic and Diluted (₹)	3.29	(0.29)	10.88	

3. Exceptional Items: Standalone Quarter Ended Quarter Ended Nine Months Ended **Particulars** Dec 31, 2021 Dec 31, 2020

Dec 31, 2021 (Unaudited) (Unaudited) (Unaudited) Impairment of investments in subsidiaries / other recoverables* Thermax Netherlands B.V. 74.68 II. Impairment of investment in Thermax Engineering Singapore Pte. 14.00 14.00 22.49 Ltd (related to PT Thermax International Indonesia) (Reversal)/ Provision for closure of Omnical Kessel & (6.68)Apparatebau GmbH, Germany 14.00 14.00 Total 90.49

Consolidated Quarter Ended Quarter Ended Nine Months Ended **Particulars** Dec 31, 2021 Dec 31, 2020 Dec 31, 2021 (Unaudited) (Unaudited) (Unaudited) A. Impairment of goodwill in subsidiary - Thermax Netherlands B.V.* 32.88 B. (Reversal)/ Provision for closure of Omnical Kessel & Apparatebau (5.00)GmbH, Germany 27.88

*Considering the current market scenario and performance of certain subsidiaries, the Group has accounted for provision for impairment of

Mrs. Meher Pudumjee

CHENNAI/KOCHI

Chairperson

certain investments/goodwill in subsidiaries.

For Thermax Limited

Date: February 4, 2022 Regd. Office: D-13, M.I.D.C Industrial Area, R.D. Aga Road, Chinchwad, Pune - 411 019 Corporate Identity Number - L29299PN1980PLC022787

Utkarsh Small Finance Bank Aapki Ummeed Ka Khaata **Condensed Interim Unaudited Financial Results**

		Period e	Year ended	
	Particulars	31 December 2021	31 December 2020	31 March 2021
	500m36400.0000000000000000000000000000000000	Unaudited	Unaudited	Audited
1.	Total income from operations	1,31,278.64	1,16,555.21	1,58,098.73
2.	Net Profit / (Loss) for the period (before tax, exceptional and/or extraordinary items)	2,398.91	13,320.14	15,143.66
3.	Net Profit / (Loss) for the period before tax (after exceptional and/or extraordinary items)	2,398.91	13,320.14	15,143.66
4.	Net Profit / (Loss) for the period after tax (after exceptional and/or extraordinary items)	1,303.42	9,813.91	11,181.51
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1,303.42	9,813.91	11,181.51
6.	Paid up Equity Share Capital	89,550.37	75,927.22	84,833.39
7.	Reserves (Excluding Revaluation Reserve)	2,53,65,000,000	No. Charles	52,001.87
8.	Securities Premium Account	28,519.53	3,777.78	18,575.45
9.	Net worth*	1,40,380.90	1,01,877.39	1,25,651.51
10.	Outstanding Debt	2,09,029.80	2,85,685.02	2,60,782.52
11.	Outstanding Redeemable Preference Shares	1-17-12-AV03/03-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1	-	
	Debt Equity Ratio**	1.36	2.56	1.91
13.	Earnings per share (of Rs.10 each)			
	- Basic (not annualised for nine months)	0.15	1.29	1.46
215	- Diluted (not annualised for nine months)	0.15	1.29	1.46
	Total Debt to Total Assets Ratio	16.28%	25.94%	21.48%
	Capital Redemption Reserve		-	
16.	Debenture Redemption Reserve			

*as per RBI guidelines.

Place: Mumbai

Date: 03 February 2022

financialexp.epa.in

**Debt (excluding deposits) / Share Capital plus Reserves.

As per Regulation 52(4)of SEBI (Listing Obligation & Disclosure Requirements) Regulations 2015, ratios which are not relevant are not disclosed.

1. The above is an extract of the detailed format of financial results filed with the Stock Exchanges under Regulation 52 of the Securities and Exchange Board of India (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results are available on the websites of BSE Limited and the Bank (https://www.utkarsh.bank).

 For the items referred in sub-clauses (a), (b), (d) and (e) of the Regulation 52 (4) of the Securities and Exchange Board of India (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015, the pertinent disclosures have been made to BSE Limited and can also be accessed on the Bank's URL (https://www.utkarsh.bank).

> for and on behalf of the Board of Directors of **Utkarsh Small Finance Bank Limited** CIN: U65992UP2016PLC082804

> > **Govind Singh** Managing Director & CEO DIN: 02470880

Sd/-

Registered office address: S-24/1-2, First Floor, Mahavir Nagar, Orderly Bazar, Varanasi, Uttar Pradesh, India, 221002 www.utkarsh.bank | Toll Free: 1800-180-6878 / 1800-123-9878 | 0 0 0



Total

Place: Pune

Email: tvinfo@sunnetwork.in, www.suntv.in Please take note that a meeting of the Board of Directors of the Company will be held on Thursday, 10th February 2022 to consider inter alia, the following: To take on record and approve the

SUN TV NETWORK LIMITED

Regd. Office: Murasoli Maran Towers, 73, MRC Nagar

Main Road, MRC Nagar, Chennai - 600 028

Tel: 044 - 44676767 Fax: 044 - 40676161

Unaudited Standalone and Consolidated Financial Results for the guarter ended 31" December 2021. 2. To consider declaration and payment of

Interim Dividend if any, for the financial year 2021-22. For Sun TV Network Limited

R. Ravi Date: 04.02.2022 Company Secretary ιĎ

ா மீது

2006

ரைர்

Multiple

اللا

நான் C.N.SUBHASH த/பை. கி. நடேசன், பிறந்த தேதீ : 11.05. 1961 (சொந்த மாவட்டம் : சேலம்)க எண் : 12. சேரன் நகர். மூன்றாம் வீதி, சென்னிமலை நோடு, லக்ஷமி கார்டன், ஈரோடு - 638009 என்ற மேற்கண்ட விலாசத்தில் வசித்து வரும் நான், இனி C.N. SUBASH என அழைக்கப்படுவேன்.

C.N.SUBHASH

பெயர் மாற்றம்

தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம், 643205. அஞ்சல் கையுள்ளி வண்ணாத்திவயல், கதவு எண்.13/235ல் வசித்து வரும் சௌக்கத் அலி எ த/பெ அம்சா எனும் நான், எனது பெயரை சௌக்கத் அலி ஹம்சா என்று மாற்றிவிட்டேன். இனிமேல் நான் சௌக்கத் அலி ஹம்சா என்று அழைக்கப்படுவேன். இயற்பெயராக சௌகத் அலி மற்றும் குடும்பப்பெயராக ஹம்சா உள்ளது.

கோயமுத்தூர் மண்டல அலுவகைம் க்கார வீதி, கோயமுத்தூர்-641 001.

🕤 எஸ். வி. அப்பேரல்ஸ் லிமிடைப

39A, எக்ஸ்ட்டென்னன் ஸ்ட்ரீட கைகாட்டியுளர். அன்றாசு-841654 Ph. 04296-714000

E mail ID:csoffice@s-p-apparels.com Website:www.spapparels.com CIN: L18101TZ2005PLC012295

அறிவிப்பு

2015ம் வருடத்திய செக்யூரிட்டீன் அண்ட எக்ஸ்சேஞ்ச போர்டு ஆஃப் இந்தியா (படியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிபீடு தேவைகள்) விதிகள், விதி 29 மற்றும் விதி 47 ஆகியவற்றின் படி இதர அதுவலகளுக்கு இடையே. 31 டிசம்பர் 2021 சன்று முடிவடைந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நீதிந்தை முடிவுகள் ஒப்புதல் சினிக்க கம்பெனியின் இயக்குனாகள் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை 11 பிப்ரவரி 2022 அன்று காணொளி காட்சி வாய்லாக நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மேற்சொன்ன அறிவிப்பு கம்பெனியின் இணையதளம் www.spapparels.com மற்றும் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் களின் இணையதளம் www.bseindia.com மற்றும் www.nseindia.com ஆகியவற்றில் உள்ளது.

04.02.2022

எஸ். வி. அப்பேரல்ல் வியிவடம் a. dCangal கம்வனி செயரைனர்

அறிவிப்ப

ஒப்பந்த அடிப்படையில் அரசினர் பொறியியற் கல்லூரி, கோவையில் உள்ள மாணவ/மாணவிகள் தங்கும் விடுதிகள், **புகையில் மற்றும் குடியிருப்பு**



பஞ்சாப் கினை: கோயம்புத்தூர், கின

827, ஒப்பணக்காரத்தெரு, கோய Gum

Where service is a way of life

மின் அஞ்சல்:

அசையா சொத்துக்களின் மின்-ஏல விற்பனைக்கான பொது உ

டேவணித்தொகையும் அவணங்களும் சமர்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.02.2022 பான டேவணித்தொகையும் ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.02.2022 மான 2002-ஆம் ஆண்டு கடனீட்டு சொத்துக்களை ரொக்கமாக்குதல், நிதிச்சொத்துக்களை சிரமைத் சொத்துக்கள் மீதான உரியை அமலாக்கச் சட்டம் மற்றும் பிரியுகளின் வீழ் விற்பனை. கீழே குறிப்பிட்டுள்ள கடன்தாரர்களிடமிருந்து வங்கிக்கு பரவேண்டிய கீழே விவரிக்கப்பட்டுள்ள பாக்கி செலவுகளை சேர்த்து வகுலிக்கும் பொருட்டு 2002-ம் ஆண்டு கடனீட்டு சொத்துக்கள் நிதிச்சொத்துக்களை சிரமைத்தல் மற்றும் கடனீட்டு சொத்துக்கள் மீதான உரிமை அமணக்கச் சட்டத் அதிகாரியால் கீழே குறிப்பிட்டுள்ள தேதிகளில் அடையானபூர்வ கவரத்னம் எடுக்கப்பட்ட பஞ்ச அடமானத்திலுள்ள அசையா சொத்துக்களை https://www.bankeauctions.com மூலமாக மின்ன இடத்தில் உள்ளவாறான" மற்றும் "உள்ள நிலையில் உள்ளவாறான" எனும் அடையில் மீன்னைப்பங்கள் வரிக்கியப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரிக்கியம் கண்டிய கூறும் அதிக்கிய கூறுக்கிய கூறும் கூறுக்கிய கூ

கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர்களின் டெயர்கள் : திரு. ரஞ்சித்குமார் (கடன்தாரர்), திரு.

அசையா சொத்துக்களின் விவரங்கள் :

கிரு.ரஞ்சித் குமார் அவர்கள் பெயரில் உள்ள சூலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 11.08.2015 8175/2015 - எ' கீழ் பதிவு செய்யப்பட்ட காங்கேயம்பாளையம் கிராமம், சூலூர் தாலுகா, கோயம் முகவரியில் சர்வே புல எண். 175/1D தெற்குப்பகுதி இன் படி மனை எண். 11-ல் உள்ள 2138 சதூ அடி இணைந்த துண்டுகளும் பகுதிகளும். எல்லைகள் கீழே குறிப்பட்டுள்ள படி: மனை எண். 12 -க்கு வட க்கு தெற்கே, 25 அடி தெற்கு வடக்கு மனை பிரிவு சாலைக்கு மேற்கே, மனை எண். 20-க்கு கிழக்கே. ज्य र प्रांत

குறைந்த பட்ச விலை : ரூ.27.90 இலட்சம்

டேவணித்தொகை : ரு.2.70 இவட்சம்

பொத்த நிலுவை தொகை : 31.01.2022 அன்று வரை கு.27,40,170.25 மேலும் 01.02.2022 முதல் செலவுகள் கட்டணங்கள் சேர்த்து. சுவாதீன நிலை: அடையாளப்பூர்வம், சுவாதீனம் எடுத்த தேதி : 23 கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர்களின் பெயர்கள் : திருமதி. ஈஸ்வரி.S (கடன் (இணைக்கடன்தார் மற்றும் திரு. தங்கவேல் ,P (ஜாமீன்தாரர்)

அசையா சொத்துக்களின் விவரங்கள் :

திருமதி,ஈஸ்வரி அவர்கள் பெயரில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவல் எனர் 8063/2014 -ன் கிழ் பதிவு செய்யப்பட்ட ஜனனி கார்டன், கூடலூ